

அரசகரும மொழிகள் திணைக்களம்
மொழித் தேர்ச்சிப் பரீட்சை

விசேட குறிப்பு:

பரீட்சார்த்திகளின் வசதிக்காகவும் வழிகாட்டலாகவும்
மொழித்தேர்ச்சிப் பேச்சுத் திறன் பரீட்சைக்கான மாதிரி
வினாக்கள் பின்வரும்.

Iv ஆம் மட்டம்

பகுதி 01

இப் பகுதி அனைத்துப் பரீட்சார்த்திகளுக்கும் பொதுவானது

01. உங்களைப் பற்றி அறிமுகப்படுத்துங்கள் (வயது , ஊர் , பெயர்.
ஆகியன பற்றி)
02.
 1. வாரத்தில் மூன்று நாட்களை பெயரிடுங்கள்.
 2. வருடத்தில் நான்கு மாதங்களைச் சொல்லுங்கள்.
 3. 1 இல் இருந்து 10 வரையிலான இலக்கங்களை ஒழுங்காக குறிப்பிடுங்கள்.
 4. இப்பொழுது நேரம் என்ன?
 5. உங்களுடைய பிறந்த நாள் எப்போது? (மாதம் மற்றும் திகதி)

பகுதி 02

இவ்வாறான சில எளிய வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும்.

01.1. அப்பியாசப் புத்தகமொன்றின் விலை என்ன ?

2. உங்களுக்கு இலங்கையில் போவதற்கு விருப்பமான இடம் எது?
3. உங்களுக்கு விருப்பமான நிறம் என்ன?
4. இன்று என்னதிகதி ?
5. இங்கை காணப்படுகின்ற மூன்று பொருட்களின்பெயரைக் குறிப்பிடுங்கள்.

02.1. ஒரு பேனை என்ன விலை?

2. உங்களுக்கு விருப்பமான பழம் என்ன ?
3. உங்களுக்கு விருப்பமான நிறம் என்ன?
4. உங்களுடைய நண்பியின் பெயர் என்ன ?
5. காரியாலய மேசையின் மேல் இருக்கும் மூன்று பொருட்களைபெயரிடுங்கள்.

03.1. ஒரு தேங்காய் என்ன விலை?

2. உங்களுக்கு விருப்பமான மரக்கறி வகை என்ன ?
3. உங்களுக்கு விருப்பமான நிறம் என்ன ?
4. உங்களுடைய நிறுவனத் தலைவரின் பெயர் என்ன?
5. காரியாலயத்தில் காணப்படுகின்ற மூன்று பொருட்களை பெயரிடுங்கள்.

04. 1. ஒரு கிலோ சீனி என்ன விலை?

2. உங்களுக்கு விருப்பமான பூ என்ன?

3. உங்களுக்கு விருப்பமான நிறம் என்ன?

4. ஒரு மாதத்தில் எத்தனை வாரங்கள் இருக்கின்றன?

5. வீட்டில் காணப்படுகின்ற மூன்று பொருட்களின் பெயர்களைக் குறிப்பிடுங்கள்

05. 1. ஒரு பென்சில் என்ன விலை?

2. இன்று எத்தனையாம் திகதி ?

3. உங்களுக்கு விருப்பமான கீரை வகை என்ன ?

4. உங்களுக்கு சகோதர சகோதரிகள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்?

5. மோட்டார் வண்டியில் காணப்படுகின்ற மூன்று பாகங்களை பெயரிடுங்கள்.

06.1. ஒரு கிலோ அரிசி என்ன விலை?

2. ஒரு வாரத்திற்கு எத்தனை நாட்கள் இருக்கின்றன?

3. உங்களுக்கு விருப்பமான பூ என்ன ?

4. நீங்கள் தினமும் வாசிக்கிற ஒரு பத்திரிகையின் பெயரைச் சொல்லுங்கள்.

5. பொது மக்களுக்கு சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மூன்று அரசு நிறுவனங்களை பெயரிடுங்கள்.

07. 1. ஒரு கிலோ பருப்பு என்ன விலை?

2. உங்களுடைய தாய்மொழி என்ன?

3. உங்களுக்கு விருப்பமான பழம் என்ன?

4. உங்களுடைய நண்பரின் பிறந்த நாளைக்கு வாழ்த்துக் கூறுவது எப்படி?

5. தபால் காரியாலயமொன்றில் காணப்படக்கூடிய மூன்று பொருட்களைப் பெயரிடுங்கள்

08. 1. ஒரு கடித உறை என்ன விலை?

2. பழுத்த தக்காளிப் பழம் என்ன நிறம் ?

3. உங்களுக்கு விருப்பமான ஆடை என்ன?

4. சந்தையில் வாங்கக் கூடிய மரக்கறி வகையொன்றின் பெயரைச் சொல்லுங்கள்.

5. உங்களுக்கு தெரிந்த மூன்று பத்திரிகைகளின் பெயரைச் சொல்லுங்கள்.

09. 1. ஒரு கிலோ மா என்ன விலை?

2. கிளி என்ன நிறம்?

3. உங்களுக்கு விருப்பமான சாப்பாடு என்ன?

4. உங்களுடைய நண்பரின் அல்லது நண்பியின் பெயர் என்ன?

5. மூன்று புகையிரத நிலையங்களின் பெயர்களை குறிப்பிடுங்கள்.

10.1. ஒரு இறாத்தல் பாண் என்ன விலை?

2. சந்தையில் வாங்கக் கூடிய பழவகையொன்றின் பெயரைச் சொல்லுங்கள்.
3. காகம் என்ன நிறம் ?
4. உங்களுக்கு விருப்பமான பாணவகை ஒன்றை கூறுங்கள்?
5. வீட்டில் காணப்படுகின்ற மூன்று மின் உபகரணங்களின் பெயர்களைக்குறிப்பிடுங்கள்

OFFICIAL LANGUAGES DEPARTMENT